

உடனடி வெளியீட்டுக்காக

கோவிட் 19 (COVID-19) தொற்றுப்பரவலின் எதிரொலியாக கனடா நாட்டின் முதலாவது கொல்லைப்புற தோட்டம் அமைக்கும் திட்டம் பற்றி ப்ராம்ப்டன் மாநகர நிர்வாகம் அறிவித்துள்ளது

ப்ராம்ப்டன் , ON (April 16, 2020) – நேற்றைய தினம், ப்ராம்ப்டன் மாநகர நிர்வாகம் கொல்லைப்புற தோட்டம் அமைக்கும் திட்டம் ஒன்றைத் துவக்கியது; இது நமது நகரின் உணவுப் பாதுகாப்புக்கு ஆதரவளிக்க உதவும் வகையிலான சுற்றுச்சூழலைப் போற்றுகின்ற புதிய ஒரு முனைப்பாகும்; கோவிட் 19 (COVID-19) தொற்றுப்பரவல் அவசர நிலையின்போது. குடியிருப்பவர்கள் தங்கள் வீடுகளில் செயல்பாட்டுடன் இருப்பதை இது ஊக்குவிக்கும். கோவிட் 19 (COVID-19) தொற்றுப்பரவல் எதிரொலியாக, குடியிருப்பவர்கள் தங்கள் சொந்த தோட்டம் வளர்ப்பதற்கு ஆதரவளிக்கும் விதமாக, நகரம் முழுமைக்குமான முனைப்பை கனடா நாட்டிலேயே முதன் முதலாக முன்னெடுத்தது ப்ராம்ப்டன் நகரம் மட்டுமேயாகும்.

ப்ராம்ப்டன் நகரில் கொல்லைப்புற தோட்டம் அமைக்கும் இந்தப் புதிய திட்டத்திற்கான கூட்டத்திற்கு நகரின் பூங்கா பராமரிப்பு மற்றும் காடு வளர்ப்பு பிரிவுடன் சேர்ந்து, நகரின் வார்டுகள் 2 மற்றும் 6 க்கான கவுன்சிலராகிய டக் வில்லன்ஸ் (Doug Whillans) தலைமை வகித்தார்; மற்றும் தேவைக்கேற்ப சமுதாய உறுப்பினர்களும் சேர்த்துகொள்ளப்பட்டனர்.

உடல்நீதியான சமூக விலகல் பழக்கத்தில் இருக்கும்போது, குடியிருப்பவர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் வசதிக்கு, கீரைகள், காய்கறிகள் வளர்த்து உள்ளூர் உணவு வங்கிகளுக்கு மற்றும் சமுதாய தொண்டு நிறுவனங்களுக்கு இலவசமாக கொடுக்கலாம். உண்மையான தேவை இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பதை உறுதி செய்ய, உணவு வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு படிவம் கொடுத்து பூர்த்தி செய்து கொடுப்பதற்காக வழங்கப்படும்.

இந்த முனைப்பானது, மேயர் அவர்களின் சமுதாய ஆதரவுக்கான பணிப்படை கவனம் செலுத்துகின்ற உணவுப் பாதுகாப்புக்கு துணைபுரிவதுடன், ஒரு பசுமை நகரமாகவே நிலைத்து இருக்கச்செய்யும் முயற்சியை மறு உறுதி செய்கிறது.

இந்தப் புதிய கொல்லைப்புற தோட்டம் அமைக்கும் திட்டம் மூலமாக குடியிருப்புவாசிகள் தங்கள் வீட்டிலேயே தொடர்ந்து தங்கிவிடுவதுடன் செயல்பாட்டுடனும் இருப்பார்கள்; இது ஏற்கெனவே இருக்கும் சமுதாய தோட்டம் அமைக்கும் திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

இடுபொருட்களை (மண் மற்றும் விதைகளை) இலவசமாகப் பெறுவதற்கு

BramptonGreenCity@brampton.ca என்னும் மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளலாம்.

தோட்டத்தை எப்படி பராமரிப்பது என்பது பற்றிய பயிற்சிகள் மற்றும் சிறுகுறிப்புகளை எங்களது இந்த வலைத்தளத்தில் காணலாம்: www.brampton.ca/parks.

50 ஆவது வருடாந்திர புவி தினம் (22, ஏப்ரல்) அனுசரிப்பதற்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், நகர்ப்புற விவசாயத்திற்கு பங்களிக்கவும், சமுதாயத்திற்கே திருப்பி வழங்கவும் மற்றும் ப்ரம்ப்ட்டன் நகரத்தை இன்னும் ஆரோக்கியமானதாக ஆக்க, நெகிழ்வாக ஆக்க மற்றும் சுற்றுச்சூழலை நிலைத்து இருக்க வைக்கவும், நமது குடியிருப்புவாசிகளுக்கு இது அருமையான ஒரு சந்தர்ப்பமாகும். வீட்டில் இருந்தபடியே பிவி தினத்தைக் கொண்டாட இதோ சில செயல் குறிப்புகள்.

நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன

தோட்டம் அமைப்பதற்கான மண், காய்கறி நாற்றுக்கள், மற்றும் விதைகளை விற்பனை செய்யும் ஒரு தொழிலை நீங்கள் செய்கிறீர்கள், மற்றும் இவற்றை நன்கொடையாக தருகிறீர்கள் என்றால் இந்த முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்: BramptonGreenCity@brampton.ca.

கோவிட் -19 (COVID-19) தொற்று பரவல் இருக்கும் நிலைமையில் ப்ரம்ப்ட்டன் நகர நிர்வாகம் என்ன செய்கிறது என்பது பற்றிய புதிய தகவல்களுக்கு வருகை தரவும்: www.brampton.ca/COVID19.

கூற்றுக்கள்

“இந்த மிகப்பெரிய அளவிலான தொற்று பரவல் சமயத்தில், நமது குடியிருப்புவாசிகளுக்கும் சமுதாயத்தினருக்கும் ஆதரவளிப்பதே எங்கள் முன்னுரிமை கொண்ட விஷயமாகும். நம்முடைய சமுதாய ஆதரவுக்கான பணிப்படையானது ப்ரம்ப்ட்டன் நகரில் உணவுப் பஞ்சத்திற்கு ஆட்படும் சமுதாயத்திற்கு அவசியமான உணவாதாரம் வழங்க கடினமாக உழைக்கிறது; இதற்கான பணியில் ஈடுபட்டு புத்தம்புதிய விளைபொருட்களை தங்கள் கொல்லைப்புறத்தில் வளர்ப்பதில், குடியிருப்புவாசிகளுக்கு துணை நிற்க விரும்புகிறார்கள். ப்ரம்ப்ட்டன் நகர

குடியிருப்பு வாசிகளின் துணையுடன், இந்த திட்டம் மூலம் 1,000 புதிய கொல்லைப்புற தோட்டம் அமைப்பதையே நாங்கள் குறியாக கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, செயல்பாட்டுடன் இருந்தபடி நமது சமுதாயத்தின் பெருமையை போற்றி வளக்க முடியும்; நமது உணவு வங்கிகளில் ஏற்படும் அழுத்தத்தை அகற்ற முடியும். ”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“நமது சமுதாய தோட்டம் அமைக்கும் திட்டமானது, மிகவும் வெற்றிகரமாக உள்ளது, மேலும் உடல் ரீதியான சமூக விலகல் பழக்கங்கள் காரணமாக, சமுதாயத் தோட்டங்களை முன்னர் போலவே பராமரிக்க முடியாவிட்டாலும் கூட, இந்த திட்டத்தை நாங்கள் நேரடியாக குடியிருப்பு வாசிகளிடம் கொண்டு வருவது மட்டுமே பொருத்தமானது. இந்தத் திட்டமானது அனைத்து குடியிருப்பு வாசிகளையும் தோட்டம் அமைக்கும் பணியில் ஈடுபட ஊக்குவிக்கிறது; வீட்டில் தனிமையில் இருக்கும்போதே வெளிப்புறங்களை அனுபவிக்கவும், சமூகத்தில் இருக்கும் நமது மூத்தகுடிமக்களுக்கும் தேவை கொண்டவர்களுக்கும் நமது சேவைகளை திருப்பிக் கொடுப்பதற்கான வாய்ப்பைத் தருகிறது.”

- டக் வில்லன்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 2 & 6, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகரம் மலர்களின் நகரம் என்று நன்கு அறியப்படுகிறது, மற்றும் இந்த சவாலான நேரத்தில், குடியிருப்பு வாசிகள் சுறுசுறுப்பாக இருப்பதை ஆதரிப்பதற்காக, நகர ஊழியர்கள் கொல்லைப்புற தோட்டம் அமைக்கும் திட்டத்தை அவர்களுக்காக செயல்படுத்த உறுதியூண்டுள்ளனர்; குடியிருப்பு வாசிகள் தங்கள் வீட்டில் தங்கியிருக்கும்போதே , ப்ராம்ப்ட்டன் நகரை ஒரு பசுமை நகரமாக ஆக்கலாம்; இதுவே நகர் மன்றத்தின் தாரக மந்திரம் என்பதுடன், ப்ராம்ப்ட்டன் நகரின் உணவு பாதுகாப்புக்கும் பங்களிப்பு செய்யும். ”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல் ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca